

கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கற்கைகள் நிறுவகம் - 2012

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கற்கைகள் நிறுவகத்தின் 2012 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் நிலைமையையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.2.1 ஒன்றிணைக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல்

கணனிக் கற்கைகள் நிறுவகம் “தீக்சன” என்ற பெயரில் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை தாபித்திருந்ததுடன் அதன் முகாமைத்துவ சபையின் 80 சதவீதமானோர் கணனிக் கற்கைகள் நிறுவகத்தின் முகாமைத்துவ சபையாகக் காணப்பட்டதுடன் அந்த உத்தரவாதத்தால் வரையறுத்த கம்பனியின் நிதிக் கூற்றுக்கள் கணனிக் கற்கைகள் நிறுவகத்தின் நிதிக் கூற்றுக்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே இக்கம்பனி தொடர்பில் எவ்வித வெளிப்படுத்தல்களும் நிதிக் கூற்றுக்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

1.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) முழுமையாக பெறுமானத்தேய்வு செய்து முடிக்கப்பட்டு புத்தகப் பெறுமதி பூச்சியமாகவுள்ளதும் பயன்பாட்டிலுள்ளதுமான ரூபா 2,775,000 கிரயமான வான் வாகனம் மீள்மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

- (ஆ) நிறுவகத்தினால் ஏனைய நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்த ஒன்பது செயற்திட்டங்களில் மிகையாகக் காணப்பட்ட ரூபா 41,336,035 இனை வருமானத்திற்கு எடுப்பதற்குப் பதிலாக நடைமுறைப் பொறுப்பாக பல வருடங்களாக முன்கொண்டு வரப்பட்டிருந்தது.
- (இ) சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டுக் கொள்கைகளின் படி அட்டுறு முறையில் கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், விடுதி வாடகை வருமானத்தினை காசு அடிப்படையில் கணக்கீடு செய்திருந்தமை காரணமாக விடுதி வாடகை வருமானம் ரூபா 35,933 ஆல் நிதிக்கூற்றுக்களில் குறைத்துக் காட்டப்பட்டிருந்தன.
- (ஈ) நிறுவகத்தினால் 2006 மார்ச் 31 ஆந் திகதிய 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 37(2)(ஆ) பிரிவின் படி, நிலையான வைப்புக்கள் வட்டியிலிருந்து அந்தந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட மொத்தம் ரூபா 3,568,155 கூட்டுத்தொகையினை நிறுத்தி வைத்தல் வரிச் செலவினமாக கணக்கீடு செய்யாது நடைமுறைச் சொத்தாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.

1.2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் படி மொத்தம் ரூபா 471,048 தொகையான பெறவேண்டிய மீதிகள் மற்றும் மொத்தம் ரூபா 4,800,790 தொகையான செலுத்த வேண்டிய மீதிகள் 1 முதல் 8 ஆண்டுகளிற்கு இடைப்பட்ட வீச்சில் தீர்க்கப்படாதிருந்தன.

1.2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணக்கமின்மை

பின்வரும் இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் முதலியவற்றுடனான தொடர்பு

இணக்கமின்மைகள்

(அ) இலங்கை அரசாங்கத்தின்
நிதிப்பிரமாணங்கள்

(i) நிதிப்பிரமாணம் 394(அ)

2010 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் பொறுப்பாக காட்டப்பட்டிருந்த ரூபா 75,878 பெறுமதியான இரத்துச் செய்யப்பட்ட காசோலைகள் தொடர்பில் நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) நிதிப்பிரமாணம் 756 மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தாபனவிதிக் கோவையின் xxvi ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் உப பிரிவு

நிறுவகத்தில் காணப்படுகின்ற அனைத்து நடைமுறையல்லா சொத்துக்களும் வருடாந்தம் மெய்மையாய்வு செய்யப்பட வேண்டிய போதிலும், ரூபா 465,902,538 பெறுமதியான நடைமுறையல்லாச் சொத்துக்களை மெய்மையாய்வு செய்து மெய்மையாய்வுச் சபை அறிக்கை 2013 ஆகஸ்ட் 23 ஆந் திகதி வரை கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2011 ஏப்ரல் 04 ஆந் திகதிய 45 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையின் 4 (அ) ஆம் ஆலோசனை மற்றும் உயர் கல்வி அமைச்சின் 2011 சனவரி 20 ஆந் திகதிய 2011/01 ஆம் இலக்க சுற்றறிக்கை

ஆய்வுப் படிகளிற்கு உரித்தினைப் பெற்றுக் கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பரிந்துரைச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முகாமைத்துவத்திற்கான குழுவால் ஆராய்ச்சிப் பிரேரணைகளிற்காக அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய போதிலும், அதற்குப் பதிலாக முகாமைத்துவக் கலைச் சபையின் பரிந்துரை பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. கல்விசார் பதிவியணியனர் 25 பேருக்கு மீளாய்வாண்டின் சனவரி முதல் ஒக்தோபர் வரையான காலத்தில் ரூபா 2,060,529 படிக்க செலுத்தப்பட்டிருந்தன.

(இ) 2002 இன் 01 ஆம் இலக்க கணனிக் கற்கைகள் நிறுவக சட்டவிதிகளின் 13ஆம் பிரிவின் 2(1)(ஆ)

ஆய்வுப் படிக்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு ஆராய்ச்சி செயன்முன்னேற்றக் குழு திருப்தியடைதல் வேண்டுமாயினும், 07 விரிவுரையாளர்களிற்குச் செலுத்தப்பட்ட ரூபா 557,175 ஆய்வுப் படிக்களிற்காக ஆராய்ச்சி செயன்முன்னேற்றக்

குழு திருப்தியடைந்திருக்கவில்லை.

(ஈ) 2009 யூன் 03 ஆந் திகதிய யூஜீசி/ஜேயூஏ/2/பீஜீஎஸ்/6 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபம்

பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு பாடநெறிக்காக விரிவுரைகளை நடாத்தும் விரிவுரையாளர்களிற்காக மணித்தியாலத்திற்கு ரூபா 2,500 வீதம் செலுத்தப்பட வேண்டிய போதிலும், 2012 சனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை விரிவுரை மணித்தியாலத்திற்கு ரூபா 3,000 வீதமும் ரூபா 4,000 வீதமும் ரூபா 2,840,250 கூட்டுத்தொகையான பணம் செலுத்தப்பட்டிருந்தது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2012 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிறுவக செயற்பாடுகளிலிருந்தான நிதி விளைவுகள் மீண்டெழும் செலவினத்திற்கான அரசாங்க மானியத்தைக் கணக்கிலெடுக்க முன்னர் ரூபா 5,650,218 மிகையொன்றானதுடன் அதற்கு முன்னைய ஆண்டுக்கான நேரெதிரான பற்றாக்குறை ரூபா 9,569,010 ஆகும். மீண்டெழும் செலவினங்களிற்கான ரூபா. 91,802,000 அரசாங்க மானியம் காரணமாக மீளாய்வாண்டிற்கான மிகை ரூபா 97,452,218 வரை முன்னேற்றமடைந்திருந்தது. முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினங்களுக்கான ரூபா 83,102,728 அரசாங்க மானியம் காரணமாக அவ்வாண்டின் பற்றாக்குறை ரூபா 73,533,724 மிகையாகியிருந்தது. குறிப்பாக மீண்டெழும் செலவினத்திற்கான அரசாங்க மானியம் ரூபா 8,699,272 ஆல் அதிகரித்திருந்தமை மற்றும் வருமானம் ரூபா 31,579,250 ஆல் அதிகரித்திருந்தமையே மீளாய்வாண்டில் ரூபா 23,918,500 முன்னேற்றம் ஏற்படுவதற்கு காரணமாகியிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) நன்னடத்தை விரிவுரையாளர் ஒருவர் 2005 திசெம்பர் 31 ஆந் திகதி பதவி நீங்கிச் சென்றிருந்ததுடன் ரூபா 798,589 பிணைமுறி நிறுவகத்திற்கு

இழப்பாகியிருந்தது. 2006 நவம்பர் 16 ஆந் திகதி முதல் 03 சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபரிடமிருந்து விளக்கம் கோரப்பட்டிருந்த போதிலும், அவ்விளக்கமளிப்பு கிடைக்காமையால் சட்டரீதியான நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. இத்தொகையினை ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) விரிவுரையாளர் ஒருவர் 2004 ஒக்தோபர் 01 ஆந் திகதி பதவி நீங்கிச் சென்றிருந்ததுடன் அறவிடப்பட வேண்டியிருந்த பிணைமுறிப் பெறுமதி ரூபா 1,311,691 ஆகும். 2006 ஒக்தோபர் 10 ஆந் திகதி இப்பிணை முறியினை செலுத்துமாறு விரிவுரையாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பரிசோதனைத் திகதி வரைக்கும் அப்பிணைமுறி செலுத்தப்படாதிருந்ததுடன் விரிவுரையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு நிறுவனம் இதுவரை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(இ) விரிவுரையாளர் ஒருவர் 2004 நவம்பர் 01 ஆந் திகதி பதவி நீங்கிச் சென்றிருந்ததுடன் அறவிடப்பட வேண்டியிருந்த பிணைமுறிப் பெறுமதி ரூபா 3,440,576 ஆகும். விரிவுரையாளரின் தற்போதைய முகவரியினை கண்டுபிடிக்க முடியாமையால் சட்ட ரீதியான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு 2005 ஆகஸ்ட் 31 ஆந் திகதி சட்டமா அதிபரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், 8 வருடங்கள் கடந்த பின்னரும் நிறுவகத்தினால் சட்டமா அதிபரிடம் விசாரித்தறிந்திருக்கவில்லை.

(ஈ) விரிவுரையாளர் ஒருவர் 2004 சனவரி 01 ஆந் திகதி பதவி நீங்கிச் சென்றிருந்ததுடன் அறவிடப்பட வேண்டியிருந்த பிணைமுறிப் பெறுமதி ரூபா 3,373,722 ஆகும். பிணைமுறி மீறப்பட்டு 2 ½ ஆண்டுகள் கடந்த பின்னர் அதாவது 2006 மே 22 ஆந் திகதி நிறுவகத்திற்கு அறவிடப்படவேண்டிய பிணைமுறியினை செலுத்துமாறு விரிவுரையாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பிணைமுறி அறவிடப்பட்டிருக்கவில்லை. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு விரிவுரையாளரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகையில் ரூபா 2,000,000 இனை 2013 செப்டெம்பர் 22 ஆந் திகதியன்றும் ரூபா 1,370,772 இனை 2014 மார்ச் 22 ஆந் திகதியன்றும் செலுத்துவதற்கு இணங்கப்பட்டதாக நிறுவகத்தின் பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

3.2 நிதியங்களின் குறைப் பயன்பாடு

நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் ஜப்பான் ஒத்துழைப்பு நிதியத்திலிருந்து ஊடக தொழில்நுட்ப நிலையம் (Advance Digital Media Technology Centre) மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி செயற்திட்டம் (International Development Research Project) என்பவற்றிற்கு வழங்கப்பட்டிருந்த ரூபா 4,197,538 நிதிகள் மூன்று ஆண்டுகளிற்கும் மேற்பட்ட காலமாக பயன்படுத்தப்படாது வைக்கப்பட்டிருந்தன.

4. கணக்களிப்பொறுப்பு மற்றும் நல்லாளுகை

4.1 கூட்டிணைந்த திட்டம்

பொது முயற்சிகள் நல்லாளுகை தொடர்பான வழிகாட்டல்களின் 5 ஆவது அத்தியாயத்தின் 5.1.2 ஆம் ஆலோசனையின் பிரகாரம், 2011-2015 ஆம் காலப்பகுதிக்காக தயாரிக்கப்பட்டிருந்த கூட்டிணைந்த திட்டத்தில் நிறுவக சொத்துக்களின் தற்போதைய நிலைமை தொடர்பான கூற்று, நிறுவகத்தில் காணப்படும் பலம், இலட்சியங்கள் மற்றும் அவை தொடர்பில் காணப்படுகின்ற பலவீனங்கள் மற்றும் தடைகளை பகுப்பாய்வு ரீதியாக இனங்கண்டு கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட கூற்று (SWOT Analysis) மற்றும் அண்மைய மூன்று ஆண்டுகளிற்கான செயற்பாட்டு விளைவுகள் மீளாய்வு செய்யப் பட்டிருக்கவில்லை.

4.2 செயல்நடவடிக்கைத் திட்டம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தில் அந்தந்த செயல்களுக்கான கால எல்லை, எதிர்பார்த்த இலக்குகள் மற்றும் பொறுப்புடைய உத்தியோகத்தர்களை வெவ்வேறாக இனங்காணக்கூடிய விதத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) கொள்வனவுத் திட்டத்தில் உள்ளடங்கியிருந்த ரூபா 5,500,000 கொள்வனவு நடவடிக்கைகள் செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

4.3 வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தல்

நிறுவகத்தின் 2011 இன் வருடாந்த ஆண்டறிக்கை 2013 யூலை 23 ஆந் திகதி வரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அவ் அறிக்கை 2013 பெப்ரவரி 14 ஆந் திகதி உயர் கல்வி அமைச்சிற்குச் சமர்ப்பிக்கப்பட்டதாக நிறுவகத்தின் பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

4.4 கணனிக் கற்கைகள் நிறுவகத்தினுள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை ஸ்தாபித்தல்

கணனிக் கற்கைகள் நிறுவகம் தாபிக்கப்பட்ட 2002 இன் 01 ஆம் இலக்க கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கற்கைகள் நிறுவக சட்ட விதிகளின் 18 (iv) ஆம் பிரிவின் படி கணனி நிலையமொன்றைத் தாபிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருந்தது. 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக அதிகாரச்சட்டத்தின் 24 ஆம் பிரிவுடன் இணங்காத வகையில் கணனிக் கற்கைகள் நிறுவக சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒத்த நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக கணனிச் சேவைகள் நிலையத்திற்கு நேரடிப் போட்டித் தன்மைகொண்ட கம்பனியொன்றைத் தாபித்தல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும், முகாமைத்துவச் சபையின் தீர்மானத்தின் படி கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்டதாக “தீக்சன” என்ற பெயரில் கம்பனியொன்றை தாபித்திருந்தமை சட்டத்திற்கு முரணானதாகும் என்பது அவதானிக்கப்பட்டது.

5. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட முறைமைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது நிறுவகப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகிறது.

- (அ) நிலையான சொத்துக்கள்
- (ஆ) கணக்கு வைத்தல்
- (இ) செயற்திட்ட நிதிகள்
- (ஈ) கொள்வனவுகள்